



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 8077/B/19

திரு.K.சுகவனம்

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
பர்கூர் ஊராட்சி ஒன்றியம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு.K.சுகவனம் மற்றும் பொதுத் தகவல் அலுவலர், திரு.சதீஷ்பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டம் அவர்கள் பங்கேற்றார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 11.05.2019 தேதியிட்ட மனுவில், கழிவு நீர் கால்வாய், பழுதடைந்துள்ள மின்விளக்கு, திடக்கழிவுகள் குறித்த மனுமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான தகவல்களைக் கோரி, பொதுத் தகவல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலகம், பர்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. 12.06.2019 தேதியிட்ட பொதுத் தகவல் அலுவலரின் தகவல் திருப்தியளிக்காததால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழ் 22.06.2019 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்தும் தகவல் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் 17.08.2019 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கும் பொருட்டு 4 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கோரிய தகவல்களை வழங்க ஆணையிடப்பட்டது.

5. மேற்படி ஆணைக்கிணங்க, பொதுத் தகவல் அலுவலர் ந.க.எண்.1802/2020/அ7, நாள் 06.11.2020 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக தகவல் வழங்கியுள்ளதாக இவ்வாணைய மின்னஞ்சலுக்கு முகவரியிட்டுள்ளார். மேற்படி தகவல் தொடர்பாக மனுதாரர் தகவல்களை பெற்றுக் கொண்டதாகவும், கழிவுநீர் கால்வாயில் மேல்மூடி அமைக்க பரிகாரம் கோரினார்.

6. பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மேற்படி கால்வாய் மூடி அமைக்க நிதி தற்போது இருப்பில் இல்லை எனவும், அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் அமைத்துத் தருவதாகவும் ஏற்பளிப்பு செய்ததன் அடிப்படையில் இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

ஓம்/(ரா.பிரதாப்குமார்)
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 8077/B/19

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
பர்கூர் ஊராட்சி ஒன்றியம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

திரு.க.சுகவனம்,
க.எண்.92, எண்டுசெட்டி தெரு,
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் - 635 104.

Copy to: File

MP/PA-19.11.20